

113 年全國語文競賽原住民族語朗讀 【萬大泰雅語】 高中學生組 編號 2 號

ule' rali' hahg

lunglungun ka inohan mu ule' cu rali' ci kaca, ramas carung ka ule'
paki nanahi' hiya'. payux ka sasalahgan naha'. musa' salahaw nanahi' lu
musa' salahaw syaw na luling uri. yuyuk cu ci kaca, malalahur min karirex
musa' nanahi', asuran ga maras ci suse'. maras ci box lu raramat ruma' min.
tupanga' min kima' bukuy. minlu' ini' katna' tupangan ka kima' ga, suse'
ka patataman lu gunluw min maskakiy ka cami. yonani masinhayuw musa'
mumarah. tu'uy inohan, matox min ci uti'-gilung hang ga, mahnguw min lu
musa' min runkes uti-gilung, minagal min laga bale' min mani' syaw na
tu'uy hang. as rong ka sikanaxan na uti'-gilung nanahi' hiya', ramas carung
ni'un wa!

arat nanak kani ka nani'un nanahi'. minani' min ci uti'-gilung laga,
malahang min ci riluk uri', mama' matanah ka riluk banux mumarah ki'.
yomin na amol mapapaul lumamu' ci riluk. moka riluk linamon ga, bali'un
min paci totah rik, siagal min ci araw na ayu' kahuni' pastamak cunghu',
cak! cak! min cunghu' lu himo'an na ngawa', maku matanah kora' ka
ngawa' hinimu' min.

minani' min ci riluk laga, mukura' min cika mumarah hahalan min.
tehuk min laga, siusa' maxul cika yaba' na pu'ing kahuni' ka wanux.
malahang ci urati' sable'an ci rahka' pahpunen ci mami'. matangi' minani'
ci mami' laga, mukura' min cika gong musa' salahaw ci use'. panek ci
ucyux ruma', malahang ci balulung lu kakagang! ruma' nak ga, musa'
salahaw tahruti' ci urati' use' ki. ini' min bah pakmalax salahaw. tehuk
maspapaw ka karal kaca ka magiy min morow.

ule' micuw laga ini' hari' usa' salahaw nanahi' lu ini' kuba' musa'
salahaw ci use' gong uri. honco' ka yonani ga, angungu' naha pakalu'
ci rakah na insa' ka yaba' yaya' na ule'. uri ga, payux ka papatasan naha'
patas gako' uri. as tatama' morow salahaw ci tennaw, matox ci tensu' lu
salahaw ming ci nawilung, arat ga mara'aras musa' mawas cika KTV sun.

nanahi' micuw ga, ini' nak pintana' ci ka intaxan mu rali' la. mama'
maruting ka ragex taxan. payux ka ci'uli' minoh tanux moh kacik ci raxal na
alang. su'un naha hari kumogi' kora' ka arat pinumahan. wal kutan kora' ka
kahuni' manbayaba', moh ka behur lu awalax yaba' laga, masrinuw ka raxal
lu wal! wal! mulit nanu luling.

小時候

住在山上的小孩子很幸福，可以到山上或溪谷玩，小時候，部落的孩子會成群結隊上山遊玩，大的帶小的，有的帶米，有的帶吃的，帶著家裡的牛，掛上木牛車便上山去，路上看到番石榴就去採，找到野草莓後就放進竹子裡，用肉桂棒攪碎，取出用嘴巴舔，每個人的嘴巴都紅紅的。大家繼續上山，到目的地後，找一棵樹把牛的牽繩綁起來，架起石頭開始煮東西，吃完飯大家就去溪谷玩，釣魚、釣蝦、戲水，大家盡情的玩，傍晚才下山。

現在的孩子比較少到山上玩，家長害怕讓小孩去山上玩，小孩大部分都在家裡看電視、打電腦或玩手機，或相約去打球或唱歌。

現在山上的地貌也不一樣，大量的燒砍，樹木沒了，改種蔬菜，常造成土石流，山坡滑動走山，溪谷被土石覆蓋，人類應該重視環保議題，讓自然生態重生。

小孩在課餘之時，應該走出戶外動動身體，或是打打球，減少打電腦或玩手機的時間，才能健康的成長。